



රාජ්‍ය සේවා, පළාත් සභා හා පළාත් පාලන ආයතන අමාත්‍යාංශය
அரச சேவைகள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு
Ministry of Public Services, Provincial Councils and Local Government

ලීකාබද්ධ සේවා අංශය

இணைந்த சேவைகள் பிரிவு

COMBINED SERVICES DIVISION

නිදහස් වතුරොය, කොළඹ 07, ශ්‍රී ලංකාව.

சுதந்திரச் சதுக்கம், கொழும்பு 07, இலங்கை.

Independence Square, Colombo 07, Sri Lanka

දුරකතන

ෆැක්ස්

ඊ-මේල්

වෙබ් අඩවිය

தொலைபேசி: (94) 011- 2694560
Telephone

தொலைநகல்: (94) 011- 2692254
Fax

மின்னஞ்சல்: dgcs@pubad.gov.lk
E-mail

இணையத்தளம்: www.pubad.gov.lk
Web Site

මගේ අංකය
எனது இல
My No

CS/ITU/01/PACIS

ඔබේ අංකය
உமது இல
Your No

දිනය
திகதி:
Date

2020.11.06

அமைச்சின் செயலாளர்கள்
இராஜாங்க அமைச்சின் செயலாளர்கள்
திணைக்களத் தலைவர்கள்/மாவட்ட செயலாளர்கள்
பிரதேச செயலாளர்கள்

இணைந்த சேவைகளுக்குரிய அலுவலர்களது எண்ணிக்கை தொடர்பான தகவல்களைப் புதுப்பித்தல்(Updating)

இணைந்த சேவைகளுக்குரிய அலுவலர்களது தகவல்களை புதுப்பிப்பதற்கும் முகாமை செய்வதற்கும் PACIS மென்பொருள் அறிமுகப்படுத்தப்பட்டதோடு, செயல்திறனை அதிகரிப்பதற்காகவும் பயன்பாட்டை எளிதாக்குவதற்காகவும் இம்மென்பொருளானது மேம்படுத்தப்பட்டு MISCO மென்பொருள் உருவாக்கப்பட்டுள்ளது.

02. LGN மூலமாக இணையத்தை அணுகுவதாயின் <http://10.250.1.112/misc0> ஊடாகவும், பிற இணைய வசதிகளை பயன்படுத்துவதாயின் <http://43.224.125.68/misc0> ஊடாகவும் MISCO மென்பொருளை அணுக முடியுமென்பதோடு, MISCO மென்பொருள் மூலமாக தமது தகவல்களை உள்ளீடு செய்யாத இணைந்த சேவைகளுக்குரிய அலுவலர்களுக்கு தகவல்களை உள்ளீடு செய்வதற்கு பொருத்தமான ஏற்பாடுகளை நிறுவனத்தினுள் மேற்கொள்ள வேண்டுமென்பதனை தாழ்மையுடன் அறியத்தருகின்றேன்.

03. இணைந்த சேவைகளின் ஆட்சேர்ப்பு மற்றும் வெற்றிடங்களை நிரப்பதலின் போது PACIS மென்பொருளினுடாக புதுப்பிக்கப்பட்ட தகவல்களை பயன்படுத்த எதிர்பாக்கப்பட்டுள்ளது. அதற்கமைய, அலுவலர்களின் தகவல்களை புதுப்பிப்பதற்கு நிறுவன (Institute) உள்நுழைவின் மூலமாக மென்பொருளினுள் உள்நுழைந்து, அங்கு Menu இலுள்ள PACIS இணை தெரிவு செய்து அலுவலர்களின் தகவல்களை புதுப்பிக்க முடியும், ஒவ்வொரு மாதமும் 01 ஆந் திகதி மற்றும் 15 ஆந் திகதியில் அலுவலர்களின் எண்ணிக்கை தொடர்பான தகவல்களை புதுப்பிப்பதற்கு நடவடிக்கையை மேற்கொள்ளுமாறு மேலும் அறியத்தருகின்றேன்.

04. இது சம்பந்தமான அனைத்து விசாரணைகள்(Inquires) தொடர்பில் இணைந்த சேவைகள் பிரிவில் வினவுவதற்கு CSINQ மென்பொருளை பயன்படுத்த முடியும்.

LGN மூலமாக இணையத்தை அணுகுவதாயின் <http://10.250.1.112/csinq> ஊடாகவும், பிற இணைய வசதிகளை பயன்படுத்துவதாயின் <http://43.224.125.68/csinq> ஊடாகவும் CSINQ மென்பொருளை அணுக முடியுமென்பதோடு, அதன் மூலம் மென்பொருளினுள் உள்நுழைந்து, CDR-SEC1 (PACIS update troubles and information) இல் வினவல்களை குறிப்பிட முடியும்.

05. அனைத்து அமைச்சரவை மற்றும் இராஜாங்க அமைச்சுக்களுக்கான முகாமைத்துவ சேவை திணைக்களத்தினால் அங்கீகரிக்கப்பட்ட, இணைந்த சேவைகளின் 2020.10.31 திகதிற்கான அங்கீகரிக்கப்பட்ட பதவிகளின் எண்ணிக்கை, தற்போதுள்ள அலுவலர்களின் எண்ணிக்கை மற்றும் வெற்றிடங்களின் எண்ணிக்கை தொடர்பான தகவல்களை 2020.11.30 திகதிக்கு முன்னர் இதனுடன் உள்ள இணைப்பு 1 இல் குறிப்பிடப்பட்டுள்ள வடிவமைப்புக்கு அமைவாக, dgs@pubad.gov.lk எனும் மின்னஞ்சல் முகவரியினுடாக இணைந்த சேவைகள் பணிப்பாளர் நாயகத்திற்கு அனுப்புவதற்கு நடவடிக்கையை மேற்கொள்ளவும்.

06. இணைந்த சேவைகள் தொடர்பான தகவல்களை ஒருங்கிணைப்பதற்காக தங்கள் அலுவலகத்திலுள்ள விடயத்திற்குப் பொறுப்பான அலுவலர்களின் விபரங்களை (நிர்வாக உத்தியோகத்தர் உட்பட) பின்வரும் வடிவமைப்பில் அனுப்புவதற்கு நடவடிக்கையை மேற்கொள்ளுமாறு தாழ்மையுடன் அறியத்தருகின்றேன்.

பெயர் மற்றும் பதவி	தொலைபேசி இலக்கம்	தொலைநகல் இலக்கம்	மின்னஞ்சல் முகவரி

07. அரச சேவையில் மனிதவள முகாமைத்துவ செயன்முறையினை மேம்படுத்துவதற்கான இம்முயற்சிகளில் தங்கள் தயவான ஆதரவை ஏதிர்பார்க்கின்றேன்.

ஒப்பம்./ ஜே.ஜே. ரத்னசிரி

செயலாளர்

அரச சேவைகள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு

இணைப்பு

அமைச்சு / திணைக்களம் / நிறுவனம் :-

பிரிவு :- (பிரிவுகளாக அங்கீகரிக்கப்பட்டிருக்குமாயின், ஒவ்வொரு பிரிவிற்கும் தனித்தனியாக சமர்ப்பிக்கவும்)

பதவிப் பெயர்	பதவிப் பெயர்	அங்கீகரிக்கப் பட்ட எண்ணிக்கை	தற்போதுள்ள எண்ணிக்கை	வெற்றிடங்களின் எண்ணிக்கை
முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர்கள் சேவை	சிறப்பு வகுப்பு (MN 07)			
	I, II, III (MN 02)			
அரசாங்க மொழிபெயர்ப்பாளர் சேவை	சிங்களம் / தமிழ் (MN 06)			
	சிங்களம் / ஆங்கிலம் (MN 06)			
	ஆங்கிலம் / தமிழ் (MN 06)			
இலங்கை தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப சேவை	பணிப்பாளர்	1-I (SL 01)		
	உதவிப் பணிப்பாளர்/ பிரதிப் பணிப்பாளர்	1-II 1-III ((SL 01)		
	தகவல் தொழில்நுட்ப உத்தியோகத்தர்	2-I (MN 06) 2-II (MN 06)		
	தகவல் தொழில்நுட்ப உதவியாளர்	I, II, III (MT 01)		
அபிவிருத்தி உத்தியோகத்தர் சேவை	I, II, III (MN 04)			
இலங்கை நூலகர் சேவை	சிறப்பு வகுப்பு (MN 07)			
	I, II, III (MN 03)			
அலுவலக உதவியாளர் சேவை	விசேட, I, II, III (PL 01)			
இணைந்த சாரதிகள் சேவை	விசேட, I,II,III (PL 03)			